



## இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வியில் ஒரு தேசிய கொள்கைத் தயாரிக்க கருத்து மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்ளுதல்



தேசிய கல்விக் கொள்கைகளுடன் தொற்புடைய அனைத்து விடயங்கள் குறித்தும் இலங்கையின் பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் (1991ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கச் சட்டம்) தேசிய கல்வி ஆணைக்குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் காணப்படும் தேசிய தேவைப்பாடுகளையும் மற்றும் உலகளாவிய போக்குகளையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் தசாப்தத்திற்கு பொருத்தமான கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் தயாரிப்பதற்கான கொள்கை மீளாய்வு செயற்பாட்டை தேசிய கல்வி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

அதன் பிரகாரம் இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி முறைமையை விருத்தி செய்வதன் பொருட்டு அத்துறையில் செயற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், புதிய கொள்கைகள் மற்றும் யோசனைகள் குறித்து பொதுமக்களிடமிருந்தும், நிபுணர்களிடமிருந்தும், தொழில்புரிவோரிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் அமைப்புக்களிடமிருந்தும் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவானது உத்தேசித்துள்ளது.

அதற்கான பங்களிப்பை வழங்கும் வகையில் தங்களது எழுத்து மூலமான யோசனைகளை பின்வரும் பிரிவுகளின் கீழ் எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

1. பொது மற்றும் தனியார் துறையினரால் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வியை வழங்குதல்
2. மனித, பொருள் மற்றும் நிதி வளங்களை பயன்படுத்துதல்
3. தேர்வு செயல்முறை மற்றும் நுழைவு தகுதிகள்.
4. கற்பித்தல் ஊடகம்
5. தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடநெறிகளின் தரம்.
6. பொது கல்விக்கும் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்விக்கும் இடையிலான உறவு.
7. தொழில் நுட்ப மற்றும் தொழிற்குறை கல்வியில் ஈடுபட்டுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி உதவியாளர்களின் நிபுணத்துவ வளர்ச்சி.
8. மாணவர் பங்களிப்பு மற்றும் புரிதல்.
9. தொழில்நுட்ப மற்றும் தொழிற்குறை கல்வி மற்றும் அதன் பயிற்சித் துறை ஆகியவற்றிற்கு இடையே உள்ள இடைவெளிகளும் மேலோட்டங்களும்.
10. தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைக் கல்வியை செயல்படுத்தும் முறைகளில் இருக்கும் வெற்றிகரமான பலன் மற்றும் விளைத்திறமை.
11. தொழில் மற்றும் தொழில் வழங்குநருடன் தொடர்பு.
12. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு.
13. குறைபாடுகள் உள்ளவர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி.
14. மதிப்பீடுகள்.

15. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள். எழுத்துமூலமான யோசனைகளை 2017 டிசம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், தேசிய கல்வி ஆணைக்குழு, 126, நாவல வீதி, நுகேகொடை, இலங்கை எனும் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அல்லது நேரில் வருகை தந்தோ கையளிக்கலாம். தயவு செய்து தபால் உறையின்/வெளிப்புற உறையின் இடதுபக்க மேல் மூலையில் " தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வியில் ஒரு தேசிய கொள்கைத் தயாரிக்க கருத்து மற்றும் ஆலோசனை" எனக் குறிப்பிடுக.

கருத்துக்களையும் யோசனைகளையும் அனுப்பி வைப்போருள் தெரிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து, குழுக்களிடமிருந்து வாய்மொழிக் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர்களை வரவழைக்கவும் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி முறைமையை விருத்தி செய்வதற்கான உங்களது புதிய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பிரவேசங்களையும் தேசிய கல்வி ஆணைக்குழு அன்புடன் வரவேற்கின்றது

தேசிய கல்வி ஆணைக்குழு,  
126, நாவல வீதி,  
நுகேகொடை, இலங்கை

தொலைபேசி : +94112815701-3  
தொலைநகல் : +94112816178  
மின்னஞ்சல் : [chnec@slt.lk](mailto:chnec@slt.lk)  
[vcplnec@slt.lk](mailto:vcplnec@slt.lk)  
[secnec@slt.lk](mailto:secnec@slt.lk)  
இணையத்தளம் : [www.nec.gov.lk](http://www.nec.gov.lk)

தலைவர்,  
தேசிய கல்வி ஆணைக்குழு